

#### Ref No: APTUS/15-JUL/2023-24

July 28, 2023

To, BSE Limited, Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Mumbai- 400001 Serip Code: 543335 To, National Stock Exchange of India Ltd., Exchange Plaza, C-1, Block G, Bandra Kurla Complex, Bandra (E) Mumbai – 400 051 Scrip Symbol: APTUS

#### Dear Sir/Madam,

#### Sub: Newspaper advertisement regarding Notice of 14th Annual General Meeting

Pursuant to Regulation 30 and Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we hereby enclose the newspaper advertisements published in Business Standard (English edition) and Makkal Kural (Tamil edition) on July 28, 2023, regarding electronic dispatch of Notice of 14<sup>th</sup> Annual General Meeting (AGM) and Annual Report for FY 2022-23 and e-voting information. The newspaper publications are also made available on the Company's website.

Please take the same on record.

Thanking you,

For Aptus Value Housing Finance India Limited

111

/Sanin Panicker Company Secretary & Compliance Officer Membership No: A32834



Aptus Value Housing Finance India Ltd.

8B, Doshi Towers, 205, Poonamallee High Road, Kilpauk, Chennai-600 010. Tel: 044-45650000, Fax: 044-4555 4170. CIN: L65922TN2009PLC073881

# **10** COMPANIES

ness.

## **APTUS**\* **Aptus Value Housing Finance India Ltd.**

CIN: L65922TN2009PLC073881 Registered Office: No. 8B, Doshi Towers, 8th Floor, No: 205, Poonamallee High Road, Kilpauk, Chennai 600 010. Phone No: 044 45650000

Email:cs@aptusindia.com\_Website: www.aptusindia.com

NOTICE OF THE 14TH ANNUAL GENERAL MEETING AND REMOTE E-VOTING Notice is hereby given that the 14th Annual General Meeting ("AGM") of the members of Aptus Value Housing Finance India Limited ("the Company") will be held on Friday, 18th August 2023 at 11:00 A.M. IST through Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM") to transact the businesses, as set out in the Notice of the AGM in compliance with the Companies Act, 2013 ("the Act"), SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Regulations" and in accordance with the relevant circulars issued by Ministry of Corporate Affairs ("MCA") and Securities and Exchange Board of India ("SEBI"), without the physical presence of the Members at a common venue

In compliance with the MCA & SEBI circulars, the notice of the AGM and the Annual Report for the financial year 2022-23 have been sent on July 27, 2023 in electronic mode to those members whose e-mail addresses are registered with the Company/Depository Participants. Accordingly, shareholders who have not yet registered or updated their e-mail address are requested to register their e-mail address with their depository participants. Shareholders may note that the notice of AGM and the Annual Report is also available on the Company's website i.e., www.aptusindia.com, website of Kfin Technologies Limited ("RTA") i.e. https://evoting.kfintech.com, and the stock Exchanges viz., BSE limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com.

#### E-Voting

In compliance with section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration), Rules, 2014, as amended from time to time and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the members are provided with the facility to cast their vote on all resolutions set forth in the notice of the AGM using electronic voting system (e-voting) provided by Kfin Technologies Limited and voting of the members shall be in proportion to the equity hares held by them of the Company as on Friday, August 11, 2023 ("Cut-off date"). The Company has appointed Mr. S. Sandeep, Managing Partner of M/s. S. Sandeep & Associates, Practising Company Secretaries (Membership No. 5853 and COP No. 5987) as the scrutinizer to conduct the voting proces (e-voting and poll) in a fair and transparent manner and the members may kindly note that results of e-voting will be announced within two working days from the conclusion of AGM.

- The remote e-voting period will commence on Monday, August 14, 2023 at 09:00 A.M. (IST) and will end on Thursday, August 17, 2023 at 05:00 P.M. (IST). During the period, the members may cast their vote electronically. The remote e-voting module shall be disabled by Kfin Technologies Limited thereafter.
- Those members, who shall be present in the AGM through VC/OAVM facility and had not cast their votes on the resolution through remote e-voting, shall be eligible to vote through remote voting system during the AGM.
- The members who have cast their vote by remote e-voting prior to the AGM may attend/participate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote again.
- Any person who acquires shares of the Company and become a member of the Company after dispatch of the notice and holds shares as on the cut-off date, may obtain the login-id and password for remote e-voting by sending a request at einward.ris@kfintech.com or visit https://evoting.kfintech.com/ or may contact the toll free number 1800-309-4001 of the RTA.

For Aptus Value Housing Finance India Limited

	50-
Place : Chennai	Sanin Panicker
Date : July 27, 2023	Company Secretary & Compliance Officer

# ITC hotel demerger financially a win-win, says chairman Puri

Financial ratios to improve significantly for ITC, while new entity will start with strong balance sheet ISHITA AYAN DUTT kets because it's going to have a very Kolkata-based firm's stock price slip ping about 7 per cent since the

Kolkata, 27 July

he proposed demerger would be a win-win for both ITC and the new hotels company, the ITC management said on Thursday to allay investor concerns. The financial ratios would improve significantly for the company, while the new entity would start with a strong balance sheet.

During an investors' call on the proposed demerger, Chairman and Managing Director Sanjiv Puri said that from ITC's perspective the return ratio would improve immensely, while the move reinforced the firm's stated position on a sharper capital allocation and was directed towards unlocking value at present. An asset-right strategy refers for existing shareholders.

The pure-play hospitality-focused company with an asset-right strategy would have all the resources to go on a path that is even more accelerated than capital through investors or debt mar-



The hotel firm would start with no debt on its balance sheet and have net assets worth ₹6,000 cr, ITC said

to balancing owning properties and managing them through contracts.

"Should the entity need capital, it would have the capacity to raise its own

strong balance sheet," he added. Under the scheme of arrangement, ITC would hold a stake of about 40 per cent in the hotel company and the remaining 60 per cent would be directly by the company's shareholders proportionate to their shareholding in ITC. The new entity would be deter-

mined as an associate company on the consolidated balance sheet of ITC. Supratim Dutta, executive director

and chief financial officer, said, the segment may give ITC a return on capital employed (ROCE) that's higher by 18-20 percentage points. These were ballpark figures and based on FY23 numbers. The return on invested capital (ROIC) was expected to improve by double digits (10 per cent).

The hotel company would start with no debt on its balance sheet and have

net assets worth₹6,000 crore. structure but financially it's not a mate-These assurances came amid the rial impact.'

## Teleperformance to hire 60K in 2 yrs, expand ops

AYUSHMAN BARUAH Bengaluru, 27 July

Teleperformance aims to hire about 60,000 people in India in the next two years and expand its operations in the country, said Anish Mukker, the chief executive officer of the India unit.

open additional centres in tomers," said Mukker. Noida, Bengaluru, Pune, and

the total employee strength of the company, Mukker said.

90.000 employees in India cur-And for that India has the best tres in Gurugram, Hyderabad, offer, whether it is underwrit-Mumbai, Chennai, Jaipur, ing, or financial planning, or solving problems for cus-Indore, and Mohali. It plans to

Hyderabad to fuel its growth. & insurance (BFSI), and travel The talent base is what and hospitality are the two The expansion would take makes India a strategic hub for major verticals for the company here. It works with them leverage AI through partner-

ices firm to 150,000 from about end non voice work already. experience and citizen services. "Healthcare is a relatively rently. The company has central talent that any country has to smaller one but coming up. Then we have high tech and retail companies. We also work with the state governments in departments like income tax, Banking, financial services etc. We have almost 30,000 people serving local India clients," said Mukker.

Teleperformance plans to the global digital business serv- "India is doing a lot of high- to provide better customer ships with start-ups rather of its growth strategy.

than acquiring them.

demerger was announced on July 24.

had entered into no arrangement with

any of its existing big shareholders to

buy shares if they wished to offload their

holding in the new entity. ITC, though,

would stay invested in the hotels busi-

at play, particularly between hotels and

branded packaged foods, the manage-

ment said that it would continue even

in the new structure. But Puri said that

it would be at an arm's length basis

foods and hotels interact, there are often

flows of people and the cost is picked

up by the business requiring it. "So there

could be a small mark-up in the new

Dutta added that even today when

because it would be a related party.

On cross-synergies that have been

The ITC management said that it

"So, partnership is the way it is going to go and you may see that happening with most of the companies in our industry, including the bigger ones like Accenture. They are going much bigger on partnerships rather than on pure acquisitions," said Mukker, Globally, Teleperformance has also been betting on acquisitions as part

Ģ			m	
nart solu ng relatio	onships.			• • • •
С	<b>G POWER AND INDUSTRIAL</b>	. SOLUT	'IONS LII	MITED
	CIN: L99999MH1937PL			
	Registered Office: 6th Floor, CG House, Dr. Annie E Tel No.: 022 - 2423 7700 Fax No			400 030
	E-mail ID: investorservices@cgglobal.com			
	EXTRACT OF STANDALONE FI	NANCIAL RE	SULTS	
	FOR THE QUARTER ENDED			<i></i>
		0	<b>D</b>	(₹ in crore)
e.,		Quarter	Previous	Quarter
Sr.	Particulars	ended	year ended	ended
No.		30.06.2023	31.03.2023	30.06.2022
		UnaudIted	Audited	Unaudited
1	Total income from operations	1766.01	6579.63	1558.59
2	Net Profit for the period			
	(before Tax and Exceptional items)	255.62	927.00	164.72
3	Net Profit for the period before tax	055.00	000 07	105.00
4	(after Exceptional items)	255.62	983.07	165.98
4	Net Profit for the period after tax (after Exceptional items)	192.06	785.36	124.39
5	· · · ·	192.00	700.00	124.08
Ð	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax)			
	and Other Comprehensive Income (after tax)	190.76	779.81	123.85
6	Equity Share Capital	305.45	305.43	305.42
7	Reserves (excluding Revaluation Reserve)		2124.63	
8	Earnings Per Share (of ₹ 2 each)		2121100	
0	(not annualised except for the			
	year ended March)			
	(a) Basic	1 00	5.18	0.84
		1.26	5.10	0.04
		1.26	5.18	0.84
	(b) Diluted	1.26	5.14	
	(b) Diluted EXTRACT OF CONSOLIDATED F	1.26	5.14 ESULTS	
	(b) Diluted	1.26	5.14 ESULTS	
	(b) Diluted EXTRACT OF CONSOLIDATED F	1.26 FINANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2	5.14 RESULTS 2023	0.84 (₹ In crore)
Sr.	(b) Diluted EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED	1.26 FINANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter	5.14 ESULTS 2023 Previous	0.84 (₹ In crore) Quarter
Sr.	(b) Diluted EXTRACT OF CONSOLIDATED F	1.26 FINANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended	5.14 ESULTS 2023 Previous year ended	0.84 (₹ In crore) Quarter ended
	(b) Diluted EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED	1.26 INANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023	5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023	0.84 (₹ In crore) Quarter ended 30.06.2022
No.	(b) Diluted EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED Particulars	1.26 FINANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended	5.14 ESULTS 2023 Previous year ended	0.84 (₹ In crore) Quarter ended
	(b) Diluted EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED Particulars Total income from operations	1.26 INANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023 Unaudited	5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023 Audited	0.84 (₹ In crore) Quarter ended 30.06.2022 Unaudited
<b>No.</b> 1	(b) Diluted EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED Particulars Total income from operations (for continuing operations)	1.26 INANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023	5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023	0.84 (₹ In crore) Quarter ended 30.06.2022
No.	(b) Diluted EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED Particulars Total income from operations	1.26 INANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023 Unaudited	5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023 Audited	0.84 (₹ In crore) Quarter ended 30.06.2022 Unaudited
<b>No.</b> 1	(b) Diluted EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED Particulars Total income from operations (for continuing operations) Net Profit for the period (before Tax,	1.26 INANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023 Unaudited	5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023 Audited	0.84 (₹ In crore) Quarter ended 30.06.2022 Unaudited
<b>No.</b> 1	(b) Diluted  EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED  Particulars  Total income from operations (for continuing operations) Net Profit for the period (before Tax, Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period before tax	1.26 INANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023 Unaudited 1874.00	5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023 Audited 6972.54	0.84 (₹ In crore) Quarter ended 30.06.2022 Unaudited 1642.69
No. 1 2	(b) Diluted  EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED  Particulars  Total income from operations (for continuing operations) Net Profit for the period (before Tax, Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period before tax (after Exceptional Items and	1.26 INANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023 Unaudited 1874.00	5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023 Audited 6972.54	0.84 (₹ In crore) Quarter ended 30.06.2022 Unaudited 1642.69
No. 1 2	(b) Diluted EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED Particulars Total income from operations (for continuing operations) Net Profit for the period (before Tax, Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period before tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and	1.26 INANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023 Unaudited 1874.00 268.55	5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023 Audited 6972.54 1120.18	0.84 (₹ In crore) Quarter ended 30.06.2022 Unaudited 1642.69 171.71
No. 1 2 3	(b) Diluted  EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED  Particulars  Total income from operations (for continuing operations) Net Profit for the period (before Tax, Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period before tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations)	1.26 INANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023 Unaudited 1874.00	5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023 Audited 6972.54	0.84 (₹ In crore) Quarter ended 30.06.2022 Unaudited 1642.69
No. 1 2	(b) Diluted EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED Particulars Total income from operations (for continuing operations) Net Profit for the period (before Tax, Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period before tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax	1.26 INANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023 Unaudited 1874.00 268.55	5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023 Audited 6972.54 1120.18	0.84 (₹ In crore) Quarter ended 30.06.2022 Unaudited 1642.69 171.71
No. 1 2 3	(b) Diluted  EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED  Particulars  Total income from operations (for continuing operations) Net Profit for the period (before Tax, Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period before tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations)	1.26 INANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023 Unaudited 1874.00 268.55	5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023 Audited 6972.54 1120.18	0.84 (₹ In crore) Quarter ended 30.06.2022 Unaudited 1642.69 171.71
No. 1 2 3	(b) Diluted EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED Particulars Total income from operations (for continuing operations) Net Profit for the period (before Tax, Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period before tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest)	1.26 INANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023 Unaudited 1874.00 268.55 268.96	5.14 5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023 Audited 6972.54 1120.18 1171.64	0.84 (₹ In crore) Quarter ended 30.06.2022 Unaudited 1642.69 171.71 172.87
No. 1 2 3	(b) Diluted  EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED  Particulars  Total income from operations (for continuing operations) Net Profit for the period (before Tax, Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period before tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax)]	1.26 INANCIAL R 30 <sup>TH</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023 Unaudited 1874.00 268.55 268.96 203.71	5.14 5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023 Audited 6972.54 1120.18 1171.64 962.67	0.84 ( <b>*</b> In crore) Quarter ended 30.06.2022 Unaudited 1642.69 171.71 172.87 129.83
No. 1 2 3 4 5	(b) Diluted  EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED  Particulars  Total income from operations (for continuing operations) Net Profit for the period (before Tax, Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period before tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	1.26 INANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023 Unaudited 1874.00 268.55 268.96 203.71 203.29	5.14 5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023 Audited 6972.54 1120.18 1171.64 962.67 952.36	0.84 (₹ In crore) Quarter ended 30.06.2022 Unaudited 1642.69 171.71 172.87 129.83 130.81
No. 1 2 3 4 5 6	(b) Diluted  EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED  Particulars  Total income from operations (for continuing operations) Net Profit for the period (before Tax, Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period before tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] Equity Share Capital	1.26 INANCIAL R 30 <sup>TH</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023 Unaudited 1874.00 268.55 268.96 203.71	5.14 5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023 Audited 6972.54 1120.18 1171.64 962.67 952.36 305.43	0.84 ( <b>*</b> In crore) Quarter ended 30.06.2022 Unaudited 1642.69 171.71 172.87 129.83
No. 1 2 3 4 5	(b) Diluted EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED Particulars Total income from operations (for continuing operations) Net Profit for the period (before Tax, Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period before tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] Equity Share Capital Reserves (excluding Revaluation Reserve)	1.26 INANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023 Unaudited 1874.00 268.55 268.96 203.71 203.29	5.14 5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023 Audited 6972.54 1120.18 1171.64 962.67 952.36	0.84 (₹ In crore) Quarter ended 30.06.2022 Unaudited 1642.69 171.71 172.87 129.83 130.81
No. 1 2 3 4 5 6	(b) Diluted  EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED  Particulars  Total income from operations (for continuing operations) Net Profit for the period (before Tax, Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period before tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] Equity Share Capital Reserves (excluding Revaluation Reserve) Earnings Per Share (of ₹ 2 each)	1.26 INANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023 Unaudited 1874.00 268.55 268.96 203.71 203.29	5.14 5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023 Audited 6972.54 1120.18 1171.64 962.67 952.36 305.43	0.84 (₹ In crore) Quarter ended 30.06.2022 Unaudited 1642.69 171.71 172.87 129.83 130.81
No. 1 2 3 4 5 5 6 7	(b) Diluted  EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED  Particulars  Total income from operations (for continuing operations) Net Profit for the period (before Tax, Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period before tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] Equity Share Capital Reserves (excluding Revaluation Reserve) Earnings Per Share (of ₹ 2 each) (not annualised except for the year	1.26 INANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023 Unaudited 1874.00 268.55 268.96 203.71 203.29	5.14 5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023 Audited 6972.54 1120.18 1171.64 962.67 952.36 305.43	0.84 (₹ In crore) Quarter ended 30.06.2022 Unaudited 1642.69 171.71 172.87 129.83 130.81
No. 1 2 3 4 5 5 6 7	(b) Diluted EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED Particulars Total income from operations (for continuing operations) Net Profit for the period (before Tax, Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period before tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] Equity Share Capital Reserves (excluding Revaluation Reserve) Earnings Per Share (of ₹ 2 each) (not annualised except for the year ended March) (for continuing and	1.26 INANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023 Unaudited 1874.00 268.55 268.96 203.71 203.29	5.14 5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023 Audited 6972.54 1120.18 1171.64 962.67 952.36 305.43	0.84 (₹ In crore) Quarter ended 30.06.2022 Unaudited 1642.69 171.71 172.87 129.83 130.81
No. 1 2 3 4 5 5 6 7	(b) Diluted EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED Particulars Total income from operations (for continuing operations) Net Profit for the period (before Tax, Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period before tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] Equity Share Capital Reserves (excluding Revaluation Reserve) Earnings Per Share (of ₹ 2 each) (not annualised except for the year ended March) (for continuing and discontinued operations)	1.26 INANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023 Unaudited 1874.00 268.55 268.96 203.71 203.29 305.45	5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023 Audited 6972.54 1120.18 1171.64 962.67 952.36 305.43 1485.08	0.84 (₹ In crore) Quarter ended 30.06.2022 Unaudited 1642.69 171.71 172.87 129.83 130.81 305.42
No. 1 2 3 4 5 5 6 7	(b) Diluted EXTRACT OF CONSOLIDATED F FOR THE QUARTER ENDED Particulars Total income from operations (for continuing operations) Net Profit for the period (before Tax, Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period before tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Net Profit for the period after tax (after Exceptional Items and Minority Interest) (for continuing and discontinued operations) Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] Equity Share Capital Reserves (excluding Revaluation Reserve) Earnings Per Share (of ₹ 2 each) (not annualised except for the year ended March) (for continuing and	1.26 INANCIAL R 30 <sup>™</sup> JUNE, 2 Quarter ended 30.06.2023 Unaudited 1874.00 268.55 268.96 203.71 203.29	5.14 5.14 ESULTS 2023 Previous year ended 31.03.2023 Audited 6972.54 1120.18 1171.64 962.67 952.36 305.43	0.84 (₹ In crore) Quarter ended 30.06.2022 Unaudited 1642.69 171.71 172.87 129.83 130.81

**CARATLANE TRADING PRIVATE LIMITED** CIN: U52393TN2007PTC064830

727, Anna Salai, Pathari Road Thousand Lights, Chennai TN 600006 STATEMENT OF CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS

CARATLANE

#### FOR THE QUARTER ENDED 30 JUNE 2023

	<b>x</b>		(Rs in lakhs except earnings per sha				
		3 month	s ended	Year ended			
	Particulars	30/June/23 (Unaudited)	30/June/22 (Unaudited)	31/March/23 (Audited)			
1	Total income from operations (including other income)	64,324	48,344	218,789			
2	Net Profit for the period/year (before tax and exceptional item)	1,379	2,671	11,935			
3	Net Profit for the period/year before tax (after exceptional item)	1,379	2,671	11,935			
4	Net Profit for the period/year after tax (after exceptional item)	1,015	1,845	8,208			
5	Total comprehensive income for the period/year (after tax)	959	1,816	8,023			
6	Equity Share Capital	667	665	667			
7	Reserves (excluding Revaluation Reserve and Securities premium)	(21,880)	(29,025)	(22,807)			
8	Securities Premium Account	41,149	40,978	41,141			
9	Networth	19,936	12,618	19,002			
10	Outstanding debt	56,859	21,310	56,712			
11	Outstanding Redeemable Preference Shares	NA	NA	NA			
12	Debt equity ratio	2.85	1.69	2.98			
13	Earnings per equity share (of Rs. 2/- each)- Not annualised						
	Basic	3.04	5.55	24.65			
	Diluted	3.02	5.48	24.49			
14	Capital redemption reserve	NA	NA	NA			
15	Debt redemption reserve	NA	NA	NA			
16	Debt service coverage ratio	9.85%	23.38%	22.40%			
17	Interest service coverage ratio	261.30%	628.78%	453.92%			

#### Notes:

- 1. The above is an extract of the detailed format of Quarterly / Year ended Standalone and Consolidated Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 as amended (the 'Listing Regulations'). The full format of the Quarterly / Year ended Standalone and Consolidated Financial Results are available on the websites of the Stock Exchanges (www.bseindia.com and www.nseindia.com) and Company's website (www.cgglobal.com).
- The above unaudited Standalone and Consolidated Financial Results have been reviewed 2. by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on July 27, 2023. The statutory auditors have carried out a limited review of the Standalone and Consolidated Financials of the Company as required under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 as amended (the 'Listing Regulations').

For CG Power and Industrial Solutions Limited By order of the Board

> Natarajan Srinivasan Managing Director (DIN: 00123338)

Mumbai : July 27, 2023

#### Notes:

1. The above is an extract of the detailed format of unaudited consolidated financial results for the quarter ended 30 June 2023 and can be viewed on the website of the Company and BSE Ltd (BSE) at www.caratlane.com and www.bseindia.com.

2. The unaudited consolidated financial results of CARATLANE TRADING PRIVATE LIMITED ("the Company") and its subsidiary (collectively, "the Group") have been prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) notified under Companies (Indian Accounting Standards) Rules, 2015, as amended and Regulation 33 and Regulation 52 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended, as prescribed in SEBI operational circular SEBI/HO/DDHS/P/CIR/2021/613 dated 10 August 2021.

3. The unaudited consolidated financial results of the Group for the quarter ended 30 June 2023 has been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on 27 July 2023.

4. For the item referred in sub-clauses (a), (b), (d) and (e) of the regulation 52 (4) of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations 2015, the pertinent disclosures have been made to the Stock Exchanges(s) (Bombay Stock Exchange) and can be accessed on the URL (www.bseindia.com). 5.The unaudited consolidated financial results includes results of wholly owned subsidiary, StudioC Inc. for the quarter ended 30 June 2023.

#### 6. Key Ratios

Place: Bengaluru

Date: July 27, 2023

	S.No Particulars		3 months ended			
S.No			30/June/22	31/March/23		
i.	Debt Equity Ratio	2.85	1.69	2.98		
ü.	Debt Service Coverage Ratio	9.85%	23.38%	22.40%		
iii.	Interest Service Coverage Ratio	261.30%	628.78%	453.92%		
iv	Net worth (in Rs. lakhs)	19,936	12,618	19,002		
v	Current ratio	1.00	1.02	1.00		
vi	Long term debt to working capital	(0.00)	0.05	-		
vii	Bad debts to Account receivable ratio	0.00%	0.00%	0.00%		
viii	Current liability ratio	0.80	0.75	0.72		
ix.	Total debts to total assets	0.39	0.21	0.37		
x.	Debtors turnover *	189.94	175.11	182.72		
xi.	Inventory turnover *	1.78	2.22	1.94		
xii.	Operating margin (%)	8.72%	8.89%	9.76%		
xiii.	Net profit margin (%)	2.16%	5.54%	5.50%		

Debtors turnover and Inventory turnover ratio for the quarter ended 30 June 2023 and 30 June 2022 have been annualised.

By order of the Board

Mithun Padam Sacheti DIN: 01683592 Managing Director

# சென்னையில் ஜி–20 சுற்றுச்சூழல் மாநாடு நெகிழி பயன்பாட்டிற்கான எதிர்அலை சவால்கள், பசுமைப் பள்ளிக்கூடம்: ஐ.நா. திட்டத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசு துவக்கியது

சென்னை, ஜூலை 28-சென்னையில் நடைபெற்று ജി–20 சு<u>ற்ற</u>ுச்சூழல் வரும் மற்றும் நிலைத்தன்மை உச்சி நெகிழி மாநாட்டையொட்டி. பயன்பாட்டிற்கான எதிர்அலை சவால்கள், பசுமைப் பள்ளிக்கூடம் மற்றும் நகர்ப்புற குளிரூட்டும் திட்டங்களை ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குநர் ஆண்டர்சன் துவக்கி இங்கர் வைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன், டென்மார்க் நாட்டின் அபிவிருத்தி மற்றும் உலகளாவிய காலநிலை கொள்கை அமைச்சர் டான் ஜானிக் ஜார்கென்சன், சுற்றுச்சூழல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு ஆகியோர் பங்கேற்றனர்.

உயர்ந்துவரும் வெப்பநிலையினால் பாதிப்புகளிலிருந்து ஏற்படும் தகவமைத்துக்கொள்ள, தமிழ்நாட்டில் திறன்மிக்க மற்றும் சமமான குளிரூட்டலை உருவாக்கித்தர ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் தட்ட அமைப்புடன் இணைந்து செயல்பட புரிந்துணர்வு ஆண்டு கால ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனக்குறை, நகராட்சி நிர்வாகம் வழங்கல்துறை மற்றும் குடிநீர் மற்றும் வீட்டுவசதி மற்றும் வளர்ச்சித்துறை நகர்ப்புற ஆகிய துறைகள் 1.3.2023 அன்று இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஐக்கிய இவ்வொப்ப<u>ந்தத்</u>தின்படி நாடுகளின் தட்ட சுற்றுச்சூழல் அமைப்பும், தமிழ்நாடு அரசும் நீடித்த குளிரூட்டல், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆகியவற்றில் இணைந்து செயல்படும்.

நெகிழி பயன்பாட்டிற்கான என்பது எதிர்அலை சவால் மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் நாடுகளின் சுற்றுச்சூழல் ஐக்கிய மேற்கொள்ளப்படும் கிட்டத்தால் முதன்மையான முயற்சியாகும். இது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக இளைஞர்கள் தலைமை ஏற்கும் உலக அளவிலான ஒரு பெரிய இயக்கமாகும். தற்போது நாடுகளைச் சேர்ந்த 6,50,000 50மேற்பட்ட இளைஞர்கள் க்கும் இத்திட்டத்தில் ஈடுபட்டு நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் புதுமையான அடிதளத் தீர்வுகளை உருவாக்கி வருகின்றனர்.

#### இளைஞர்களை ஈடுபடுத்த…

பல்வேறு கட்ட சவால்களில் இளைஞர்களை ஈடுபடுத்த இத்திட்டம் விளையாட்டு அணுகுமுறையை பயன்படுத்தும். முதற்கட்ட<u>த்</u>தில் பங்கேற்பாளர்கள் தங்களால் ஏற்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடத்தை உணர்ந்து அதனை குறைப்பதற்கான மேற்கொள்வர், செயல்களை அடுத்தகட்ட தலைமை நிலையில், தாங்கள் சார்ந்துள்ள நிறுவனங்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து செயல்பாடுகளை கூட்டு மேற்கொள்வர்.

இறுதி செயல்வீரர் நிலையில், கள அளவில் மாற்றங்களை கொண்டு வருவார்கள். பங்கேற்பாளர்கள் செயற்பாட்டிற்கேற்ப சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை பெறுவர். பசுமை பள்ளிக்கூடத் திட்டம் மாநிலத்தில் 25 பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.

காலநிலை மாற்றம் என்பது உண்மையில் சாத்தியமாகி வருவதால், காலநிலை மாற்றத்தினை ஏற்கவும், தணிக்கவும் சிறார்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பசுமை புரட்சியானது இளைய தலைமுறையினரிடமிருந்து தொடங்கப்பட வேண்டும். முதலமைச்சரின் தொலைநோக்கு பசுமை பார்வையினை செயல்படுத்த பசுமை பள்ளிக்கூடங்கள் 25தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஆற்றலை சேமிக்கும் சூரிய ஒளி விளக்குகள், சூரியஆற்றல் குழாய்கள், சூரிய ஆற்றல் ஆழ்துளை கிணறு அமைத்தல், மழைநீர் சேகரிப்பினை பின்பற்றுதல், உரமாக்குதல், காய்கறி மூலிகைப்பண்ணை தோட்டம், மற்றும் கனி தரும் அமைத்தல் தண்ணீர் மரங்களை நடுதல், பயன்பாட்டினை குறைத்தல், கழிவு நீரை மறுசுழற்சி செய்தல், பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்குதல் ஆகிய பசுமை நடவடிக்கைகளை இப்பள்ளிகள் மேற்கொள்ளும். மின்சார தேவைகளும் சூரிய ஆற்றல் மூலமாக நிறைவேற்றப்படும்.

#### ரு.5 கோடி ஒதுக்கீடு

பசுமை பள்ளிக்கூட திட்டத்தினை முன்னெடுக்கும் முயற்சியில் பிற பள்ளிகளும் பசுமை காலடித் தடத்தினை பின்பற்ற இப்பசுமை பள்ளிகள் முன்னோடியாக திகழும். இத்திட்டத்திற்கென ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை முயற்சிகளான "மீண்டும் மஞ்சப்பை" மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் நெகிழி பயன்பாட்டிற்கான எதிர் அலை சவால் ஆகிய இரண்டு திட்டங்கள் இணைந்து ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் நுகர்வு குறித்து சமூகத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தி, மாற்றத்தினை உருவாக்கும்.

இந்நிகழ்ச்சியில், நகர்ப்புற குளிரூட்டும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. வெப்பக் குறியீட்டினை குறைக்க பல்வேறு புதுமாதிரியான தீர்வுகளை செயல்படுத்த தமிழ்நாடு அரசும், நாடுகளின் ஐக்கிய சுற்றுச்சூழல் முயற்சிகளை அமைப்பும் தட்ட மேற்கொள்ளும். <u>இத்திட்டத்</u>தின் கட்டிடம் கட்டுபவர்கள், கீழ் கலைஞர்கள், கட்டிட கட்டிட கட்ட தயாரிப்பாளர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர்களின் திறன் மேம்படுத்தவும் கட்டமைப்பினை

உரிய பயிற்சிகள் வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில்

உள்ள

# மருத்துவக் காப்பீடு உள்பட 5 அம்ச கோரிக்கைகள்: ஆவின் பணியாளர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

Gசன்னை, *ஜூலை 28*-பால்வளத்துறை அமைச்சர் த மனோதங்கராஜ் கலைமையில் சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியளார்கள் இணையம் மற்றும் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் மாவட்ட பால் ஒன்றியங்களில் கூட்டுறவு பணிபுரிந்துவரும் பதிவுபெற்ற பணியாளர்கள் தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகள் கொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், தமிழ்நாடு பால்வள நிறுவன தொழிலாளர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு பால்வள அனைத்து ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஆவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஆவின் மகளிர் நலச்சங்கம், ஆவின் எஸ்சி, எஸ்டி அரசு பணியாளர்கள் நலச்சங்கம், மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்ட அமைப்பு இணைப்பு மாநில ஆவின் தொழிற்சங்கம், மாநில ஆவின் அண்ணா தொழிற்சங்கம் ஆகியவை கலந்து கொண்டன.

வசதி

கனரக

பெண்

அனைத்து

பயன்படும்

அமைத்துக்கொடுக்க

பால்

செய்து

வாகன

பரிசோதனை

பால்

அனைத்து நோய்களுக்கும் பொருந்துமாறு மருத்துவ காப்பீடு

## அம்பத்தூர், சோழிங்கநல்லூர் மற்றும் உயர்அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மத்திய பால்பண்ணைகளில் உள்ளது போன்று சிற்றுண்டி சாலை மற்றும் கலந்து கொண்டனர். பெரம்பூர், கொளத்தூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: சேகர்பாபு வழங்கினார்

வகையில்

பண்ணைகளிலும்

பணியாளர்களுக்கு

கழிவறை

வேண்டும்,

சென்னை, ஜூலை 28– மாநகராட்சி, சென்னை மார்க்கெட் தெரு பெரம்பூர் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

சென்னை பெரம்பூர் மார்க்கெட் சென்னை பெண்கள் தெரு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பயிலும் மேல்நிலைக் கல்வி சென்னை பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

அமைச்சர் இவ்விழாவில் பி.கே.சேகர் பங்கேற்று, பாபு பெரம்பூர் மார்க்கெட் தெருவில் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்

மாணவிகள், கொளத்தூர் சென்னை மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயிலும் 143 மாணவ, மாணவிகள் என மொத்தம் 323 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இவ்விழாவில் மேயர் ஆர்.பிரியா, துணை ஆணையாளர் ஷரண்யா அறி, மாமன்ற உறுப்பினர் எ.நாகராஜன், மண்டல அலுவலர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Regd. Office: Indian Rayon Compound, Veraval – 382266, Gujarat CIN - U51501G.J2003PLC065196; Email: care.stocksandsecurities@adityabirlacapital.com Website: www.adityabirlamoney.com, Tel.:v91-44-42800000; Fax: v91-44-28200835									
NOTICE Member of Multi Commodity Exchange of India Limited (MCX) Membership No.:28730 Member of National Commodity & Derivatives Exchange Limited (NCDEX) Membership No.: 00158 and Stock Broker SEBI Registration Number: INZ000172636 This is to inform that we have terminated / cancelled the registration of the below mentioned Authorised Person (AP).									
Name of Trade Name Address of AP AP Authorised Person of AP Registration No.									
V.KARTHIK	V.KARTHIK	No.26, D6, Bharathy Nagar, Chinnathirupathi, Salem, Salem - 636008, Tamilnadu	NCDEX: 115786 MCX: 115529						
MANJU THIRUPATHY	MANJU THIRUPATHY	Flat No.G2, SICAL Race View Apts 2 Race Course Interior Road, Guindy, Chennai - 600032, Tamilnadu	NCDEX: 123741 MCX: 141920						
KANMANI MAHESH	KANMANI MAHESH	No.8, Maduraiyar Street, Ramanathapuram, Velipattanam, Ramanathapuram - 623504, Tamilnadu	NCDEX: 125956 MCX: 155218						
Please note that above mentioned AP is no longer associated with us. Any person henceforth dealing with above mentioned AP should do so at their own risk. Aditya Birla Money Limited shall not be liable for any dealing with her.									
Date: 27.07.2023 Aditya Birla Money Limited									

பெண்களுக்கு ஓய்வு அறை தலைமை வேண்டும். தர ஓட்டுநர்களுக்கு அலுவலகத்திலும் மேற்கொள்ள தர வேண்டும். தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும்.

அமைத்து அனைத்து பால் பண்ணைகளிலும் ஒரு மருத்துவ அவசர ஊர்தி அமைத்து தர வேண்டும் அனைத்து சங்கங்களும் ഞ கோரிக்கைகள் வைத்தன. இவ்வாய்வுக்கூட்டத்தில்

பால்வளத்துறை இயக்குநர் சு.வினீத்,

AUCTION		
Public Auction on: 01.08.2023 at 11.30	<b>) am</b> o	f

No:5/9, Padmanaba Naidu Street, (Pathmanaidu Street) Varadharjahapuram, Ambattur Taluk, Pincode - 600053 An Extent of 2539 Sq.ft.land

Mortgagors / au	வைக்கவர்கள்	

- 1. S.Deepan Kumar
- 2. S.Shanmugam

#### Mortgagee/அடமானதாரர்கள்

1. Mrs. S. Chithra Devi, W/o R.Samraj No: 38, Near Panjamuga Anchaneyar Koil Street, Krishna Nagar, Thiruvallur - 602001 2. M. Ashok, S/o. Marimuthu No: 896, Thanthai Periyar, 10th Street, Anna nagar, Karimedu, Palavedu, Thiruvallur-600 055

#### Refundable Entrance Fees

Rs. 10,000/- Per Head By Cash. EMD 10% of Accepted Bid Value on the spot.

For terms & Conditions contact Auctioneers

**PPR Public Auctioneer Firm** Door No.33/35,

Natchrammal Lane, Puliyanthope, Chennai - 600012 Cell - 9841665-999, 9841557333

## 

CIN: L65922TN2009PLC073881 பதிவு அலுவலகம் : எண். 88, கோஷி டவர்ஸ், 8வது தளம், 205, பூந்தமல்லி நெடுஞ்சாலை கீழ்ப்பாக்கம், சென்னை 600010. தொலைபேசி :044 45650000 இமெயில் : cs@aptusindia.com வலைதளம் : www.aptusindia.co

#### 14வது வருடாந்தீர பொதுக் கூட்டம் மற்றும் தொலைதூர மீன் வாக்களிப்பு பற்றிய அறிவிப்பு

நிறுவணங்கள் சட்டம், 2013 (''சட்டம்'') மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள் 2015 (''செபி விதிகள்'') மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (''எம்சிஏ'') மற்றும் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியாவினால் வெளியிடப்பட்ட தொடர்புடைய சுற்றறிக்கைகளின்படி, வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் குறித்து பரிவர்த்தனை மேற்கொள்ள, ஆ**ப்டஸ் வேல்யூ ஹவுசிங் பைனான்ஸ்** இந்தியா லிமிடெட்டின் (''நிறுவனம்'') உறுப்பினர்களுக்கான 14வது வருடாந்திர் பொதுக் கூட்டம் ("AGM") காணொலி காட்சி ("VC") / பிற ஆடியோ விஷுவல் காட்சி முறையில் ("OAVM") ஒரு பொதுவான இடத்தில் உறுப்பினர்களின் நேரடி லாமல் வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட், 2023 அன்று இந்திய நேரப்படி காலை 11.00 மணிக்கு நடைபெறும் வருகை இச் என்று இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்சிஏ மற்றும் செரி சுற்றறிக்கைகளுக்கு இணங்க, 2022–23ம் நிதி ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையுடன் வருடாந்திர பொதுக் கூட்ட அறினிப்பு நிறுவனம் / டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரிகள் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மின்னணு முறையில் மட்டுமே அனுப்பி வைக்கப்படும். அதன்படி, இதுவரை தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத அல்லது புதுப்பிக்காத பங்குதாரர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை தங்கள் டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வருடாந்திர பொதுக் மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவை நிறுவனத்தின் இணையதளத்தில் அதாவது www.aptusindia.com மற்றும் கேரின் டெக்னாஜைிஸ் லிமிடெட் (''ஆர்டிஏ'') இணையதளம் அதாவது https://evoting.kfintech.com மற்றும் பங்குச் சந்தைகளின் இணையதளம் BSE லிமிடெட்டின் www.bse india.com மற்றும் நேஷண் ஸ்டாக் எக்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் www.nseindia.com–லும் கிடைக்கும் என்பதை பங்குதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

#### மின்–வாக்களிப்ப

ளங்கள் சட்டம், 2013, பிரிவு 108, அவ்வப்போது திருத்தப்பட்ட நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) நிறு னிதிகள், 2014, னிதி 20 மற்றும் செபி 44 (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள், 2015, விதி 44க்கு இணங்க, கேரின் டெக்னாலஜிஸ் லிமிடெட் வழங்கிய மின்-வாக்களிப்பு முறையை (e-voting) பயன்படுத்தி வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களிலும் உறுப்பினர்கள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது மந்றும் **வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 11, 2023** (கட்ஆஃப் தேதி) அன்று வைத்துள்ள நிறுவனத்தின் பங்குகளின் விகிதத்தில் உறுப்பினர்களின் வாக்களிப்பு இருக்கும். வாக்குப்பதிவு செயல்முறையை (மின்–வாக்களிப்பு மற்றும் வாக்கெடுப்பு) நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்துவதற்கு ஆய்வு செய்பவராக திரு.எஸ்.சந்தீப், நிர்வாகப் பங்குதாரர், Ms. எஸ்.சந்தீப் & அசோசியேட்ஸ், பயிற்சி நிறுவனச் செயலாளர்கள் (உறுப்பினர் எண். 5853 மற்றும் சிஓபி எண். 5987) அவர்களை நிறுவனம் நியமனம் செய்துள்ளது. வருடாந்திர பொதுக்கூட்டம் முடிவடைந்த இரண்டு வேலை நாட்களுக்குள் மின்-வாக்களிப்பு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதை உறுப்பினர்கள் தயவுசெய்து கவனத்தில் கொள்ள வேண்டும்.

- தொலைதார மின்-வாக்களிப்பு காலம் திங்கட்கிழமை, ஆகஸ்ட் 14, 2023 அன்று இந்திய நேரப்படி காலை 09.00 மணிக்குத் தொடங்கும் மற்றும் வியாழக்கிழமை, ஆகஸ்ட் 17, 2023 அன்று இந்திய நேரப்படி மாலை 05.00 மணிக்கு முடியும். இந்த காலகட்டத்தில், உறுப்பினர்கள் மின்னணு முறையில் வாக்களிக்கலாம். அதன் பிறகு தொலைது மின்-வாக்களிப்பு தொகுதி கேபின் டெக்னாலஜிஸ் லிமிடெட்டினால் முடக்கப்படும்.
- VC / OAVM வசதி மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தொலைதார மின்–வாக்களிப்பு மூல தீர்மானத்தின் மீது வாக்களிக்காத உறுப்பினர்கள், வருடாந்திர பொதுக்கூட்ட காலத்தில் தொலைதூர வாக்களிப்பு முறை மூலம் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
- வருடாந்திர பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக தொலைதூர மின்-வாக்களிப்பு மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் VC / OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் / பங்கேற்கலாம். ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை பெற மாட்டார்கள்.
- அறினிப்பு அனுப்பப்பட்ட பிறகு, நிறுவனத்தின் பங்குகளைப் பெற்று, நிறுவனத்தின் உறுப்பினராகி, கட்ஆஃப் தேதியில் பங்குகளை வைத்திருக்கும் எவரும், einward.ris@kfintech.comல் கோரிக்கையை அனுப்புவதன் மூலம், உள்நுழைவு–ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பெறலாம் அல்லது https://evoling.kfintech.comஐப் பார்வையிடலாம் அல்லது RTA இன் 1800-309-4001 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் பைனான்ஸ் இந்தியா லிமிடெட்

	ஒப்பம்/- சணின் பணிக்கர்	
இடம் : சென்னை	சனின் பணிக்கர்	
ട്ടുളി : ജൗഞര 27, 2023	நிறுவனச் செயலாளர் & இணக்க அதிகாரி	

## Œ) இசட் எஃப் கமா்ஷியல் வெஹிக்கிள் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட்

(முன்பு வேப்கோ இந்தியா லிமிடெட் என அழைக்கப்பட்டது)

CIN: L34103TN2004PLC054667, பதிவு அலுவ D54667, பதிவு அனுவலகம்: பிளாட் எண் 3 (SP), 3-வது மெயின் ரோடு, அம்பத்தார் இண்டஸ்டிரியல் எஸ்டேட், சென்னை - 600 058 Telephone No.91 44 42242000, Fax No.91 44 42242009; email: cvcs.info.india@zf.com; website: www.zf.com

#### 30 ஜூன் 2023 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத தனித்த மற்றும் ஒருங்கிணைத்த நிதிநிலை முடிவுகள்

(ரூ. லட்சங்களில் EPS தனிர)								
		<u> ഉ</u> തി	த்தது					
னிவரங்கள்	முடி	.வடைந்த காலா	வடைந்த காலாண்டு		முடிவடைந்த காலாண்டு			முடிவடைந்த ஆண்டு
	30.06.2023	31.03.2023	30.06.2022	31.03.2023	30.06.2023	31.03.2023	30.06.2022	31.03.2023
	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)
செயல்பாடுகளின் மூலம் மொத்த வருமானம்	96,054.31	97,727.78	79,842.33	344,458.60	96,680.72	97,693.71	79,842.33	344,424.53
இதர வருமானம்	2,141.21	1,806.58	1,114.52	6,701.31	2,132.21	1,803.48	1,114.52	6,698.21
மொத்த வருமாணம்	98,195.52	99,534.36	80,956.85	351,159.91	98,812.93	99,497.19	80,956.85	351,122.74
வரி, தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதாரண வகைகளுக்கு முன், நடப்பு காலத்திற்கு நிகர லாபம் (+) / நஷ்டம் (-)	13,365.11	13,485.47	8,608.48	42,688.82	13,361.96	13,486.31	8,608.48	42,689.66
தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதாரண வகைகளுக்குப் பின், நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் நிகர லாபம் (+) / நஷ்டம் (-)	13,365.11	13,485.47	8,608.48	42,688.82	13,361.96	13,486.31	8,608.48	42,689.66
தனிப்பட்ட வகைகள் மற்றும் / அல்லது அசாதாரண வகைகளுக்குப் பின், நடப்புக் காலத்திற்கான வரிக்கு பின் நிகர லாபம் (+) / நஷ்டம் (-)	9,975.93	10,121.01	6,240.01	31,767.34	9,973.20	10,120.85	6,240.01	31,767.18
நடப்புக் காலத்திற்கான விரிவான மொத்த வருமாணம் [நடப்புக் காலத்திற்கான வரிக்குப் பின் லாபம்/(நஷ்டம்) மற்றும் வரிக்குப் பின் இதர விரிவான வருமாணம்]	9,978.90	9,705.01	6,204.46	31,780.03	9,976.17	9,704.85	6,204.46	31,779.87
சமபங்கு மூலதனம்				948.38				948.38
ரிசர்வுகள் (மறு மதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக முந்தைய கணக்கு ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையின்படி)				239,963.30				239,963.14
ஒரு பங்கு சம்பாத்தியம் (முக மதிப்பு ரூ.5/- ஒரு பங்குக்கு) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட இயக்கங்களுக்கு) (காட்சு திசெக் தொண்டுக்கு)								
(ஆண்டு விகிதம் செய்யப்படவில்லை) அடிப்படை டைல்யூட்டட்	52.59 52.59	53.36 53.36	32.90 32.90	167.48 167.48	52.58 52.58	53.36 53.36	32.90 32.90	167.48 167.48

#### குறிப்புகள் :

சென்னை 27.07.2023

1. மேற்கண்ட 30 ஜூன் 2023 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதி நிலை முடிவுகள் தணிக்கையாளர் குழுவினால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அவர்கள் பரிந்துரை இயக்குணர் குழு ஜூலை 27, 2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. ஜூன் 30, 2023 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகள் சட்டப்பூர்வ தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. சட்டப்பூர்வ தணிக்கையாளர்களின் அறிக்கை தகுதியற்றது.

2. கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 133, மாற்றப்பட்ட இந்தியன் அக்கவுண்டிங் ஸ்டாண்டர்டு விதிகள் 2015ம் வருடத்தைய செக்யூரிட்டிஸ் அண்டு எக்சேஞ்சு போர்டு ஆஃப் இந்தியா (பட்டியல் கடமைகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகளின், விதி 33 மற்றும் இந்தியன் அக்கவுண்டிங் ஸ்டாண்டர்டுகள் (இண்ட் ஏஎஸ்)-க்கு ஏற்றவாறு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ாமான இசட் எஃப் சிவி . ஒருங்கிணைந்த நிதி முடிவுகளில் குசட் எஃப் கமா்ஷியல் வெஹிக்கிள் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் ('வைத்திருக்கும் நிறுவனம்') மற்றும் அதன் துணை நிறுவன கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் மேனுஃபேக்ச்சரிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ஒன்றாக 'குரூப்' என அழைக்கப்படும்) நிதி முடிவுகள் ஆகியவை அடங்கும்

4. செயல்பாடுகளின் வருவாய் பின்வருவனவற்றினை உள்ளடக்கியுள்ளது :

	தனித்தது				[	ஒருங்கிணைக்கப்பட்டது				
	முடிவடைந்த காலாண்டு			முடிவடைந்த ஆண்டு		முடிவடைந்த காலாண்டு			முடிவடைந்த ஆண்டு	
	30.06.2023	31.03.2023	30.06.2022	31.03.2023		30.06.2023	31.03.2023	30.06.2022	31.03.2023	
	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)		(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)	
பொருட்கள் விற்பனை	85,827.83	89,033.95	73,431.55	312,699.77		86,454.24	89,000.69	73,431.55	312,666.51	
பொருட்கள் விற்பனை/வழங்குதல்	9,324.44	7,994.49	5,866.60	28,954.74		9,324.44	7,993.68	5,866.60	28,953.93	
பிற செயல்பாடுகளின் மூலம் வருவாய்	902.04	699.34	544.18	2,804.09		902.04	699.34	544.18	2,804.09	
மொத்தம்	96,054.31	97,727.78	79,842.33	344,458.60		96,680.72	97,693.71	79,842.33	344,424.53	

. கம்பெனி இயக்கம் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் மற்றும் அது சம்பந்தமான சேவைகள் சம்பந்தப்பட்ட ஒரு துறையை மட்டும் சார்ந்தது.

6. மார்ச் 31, 2023ல் முடிவடைந்த காலாண்டிற்கான கணக்குகள் முழு நிதியாண்டிற்கு தணிக்கை செய்யப்பட்ட கணக்கு மற்றும் தணிக்கை செய்யப்படாத வெளியிடப்பட்ட கணக்கு ஆகியவற்றுடன் சமன்செய்யப்பட்ட கணக்குகளாக மூன்றாவது காலாண்டு வரைக்கான தற்போதைய கணக்குடன் சம்மந்தப்பட்ட நிதியாண்டில் குறைந்தபட்ச ஆய்வுக்கு உட்பட்டதாகும்.

7. முந்தைய காலாண்டுக்கான / காலத்திற்க்கான தொகைகள் நடப்பு காலத்திற்கான தேவைக்கேற்றவாறு மறுவரிசைப்படுத்தப்பட்டது.

கம்பெனி சார்பாக M ைக்குமிநாராயன்